



TAMILNADU POLLUTION CONTROL BOARD

MINUTES OF PUBLIC HEARING CONDUCTED FOR THE PROPOSED ROUGH STONE AND GRAVEL QUARRIES TMT. M.SELVATHAL ROUGH STONE AND GRAVEL QUARRY OVER AN EXTENT OF 1.13.70 HA AT S.F. NO. 279/2C1B, PACHAPALAYAM VILLAGE, SULUR TALUK, COIMBATORE DISTRICT ON 16.08.2024 AT 11.00 A.M AT M/S SUYA UTHAVI KULU KOOTAMAIPPU KATTIDAM, PACHAPALAYAM PANCHAYAT, PERIYAQUILI, SULTANPET PANCHAYAT UNION , COIMBATORE DISTRICT.

Name of the Project:

Proposed Rough Stone and Gravel Quarry of **Tmt. M.SELVATHAL ROUGH STONE AND GRAVEL QUARRY** over an extent of 1.13.70 Ha at S.F No. 279/2C1B, Pachapalayam Village, Sulur Taluk, Coimbatore District.

Present:

1	Tmt. R.Abirami	:	Special District Revenue Officer, (National Highways) Coimbatore District
2	Dr. R. Chandrasekaran	:	District Environmental Engineer, Tamil Nadu Pollution Control Board, Coimbatore South.
3.	Thiru. J. Sathesh	:	Assistant Environmental Engineer, Tamil Nadu Pollution Control Board, Coimbatore South.
4.	Thiru.M.Shaik Nawas	:	EIA Consultant M/s GEO Exploration and Mining Solutions, Salem.
5.	Public	:	88 Nos. (List enclosed as Annexure)

The District Environmental Engineer, Tamil Nadu Pollution Control Board, Coimbatore South welcomed the **District Revenue Officer (National Highways)** Coimbatore all general public and project proponents who are attending the public hearing for the Proposed Rough Stone and Gravel Quarry of **Tmt. M.SELVATHAL ROUGH STONE AND GRAVEL QUARRY** over an extent of 1.13.70 Ha at S.F. No. 279/2C1B, Pachapalayam Village, Sulur Taluk, Coimbatore District. It is required to get Environmental Clearance (EC) from the Ministry of Environment, Forest and Climate Change (MoEF &CC), Government of India for certain projects including quarry after conducting Public Hearing. He added that the press release informing the conducting of Public Hearing was published in "**Dinathanthi**" and "**Deccan Chronicle**" dated 10.07.2024 and also pointed out the EIA report and Executive summary are made available for public reference at respective Offices and informed that the project consultant on behalf of project proponent would make a presentation on the proposed project, after which the public can express their views.

The District Environmental Engineer, Tamil Nadu Pollution Control Board, Coimbatore South also stated that the views, suggestions and queries of the public and presentation by the project proponent will be recorded through videography/ Audio and the same will be sent to the State Environment Impact Assessment Authority of Tamilnadu.

Special District Revenue Officer (National Highways), Coimbatore District, has initiated the Public Hearing process and requested the project consultant to explain about their proposed project through power point presentation and requested the public to register the Public views related to Environment.

Thereafter, Thiru.M.Shaik Nawas, EIA Consultant, M/s Geo Exploration and Mining Solutions, Salem, Tamilnadu of the proposed project has made presentation about the proposed project to the public along with Environmental Management Plan.

Thereafter, the District Environmental Engineer, Tamil Nadu Pollution Control Board, Coimbatore South has invited the public to express their views

and comments about the proposed Project. The views and suggestions of the public are detailed below:

1. Mr. Ramasamy, Periyakuyili.

My name is Ramasamy. I belong to Periyakuyili. The major business in this area depends on agriculture, stone quarrying and crusher industry. As stone quarrying is a very important activity, I request you to grant license for stone quarry. Around 100-150 families are dependent on quarrying. I don't have any objection for granting license to this Selvathal stone quarry to be located in S.F No. 279/2C1B.

2. Mr. Prakash, Periyakuyili.

My name is Prakash. I am living in Periyakuyili. I request to issue license for Tmt.Selvathal for the quarry.

3. Mr. Chinnasamy, Periyakuyili.

I am Chinnasamy. I am from Periyakuyili. We have agricultural land nearer to the proposed quarry. If permission was granted this will affect our agriculture.

4. Mr. Jayaprakash, Periyakuyili.

My name is Jayaprakash. There is no objection to grant license to M/s Selvathal stone quarry. I request you to grant the license as soon as possible.

5. Mr. Vijayakumar, Periyakuyili.

My name is Vijayakumar. I belong to Periyakuyili. This region is a drought prone area and even if it rains there will not be water in wells and bore wells beyond six months time. There is no livelihood for the villagers here except stone quarrying and crusher industry. There is no objection for giving permission to M/s Selvathal stone quarry.

6. Mr. Selvakumar, Periyakuyili.

My name is Selvakumar. I belong to Periyakuyili. There is no objection to start Selvatthal stone quarry.

7. Mr. Thangavel, Periyakuyili.

My name is Thangavel. I am living in Periyakuyili. Agricultural land is located next to the Selvathal stone quarry. Therefore, I request to grant permission for stone quarrying in such a way that agricultural land should not be affected.

8. Mr. Saravana Selvan, Malumichampatti.

My name is Saravanaselvan. I am from Malumichampatti. I am registered as a road contractor and am doing road works. Due to the shortage and non-availability of raw materials for the road works in the nearby area, we are facing a lot of difficulty in

bringing the raw materials from far away. There is also material loss. Therefore, I humbly request you to grant license to the nearby quarries.

9. Mr. Nandakumar, Periyakuyili.

My name is Nandakumar. I belong to the agricultural family in this village. Our land is the adjacent to the Tmt Selvathal. The land is in the name of my wife Mrs.Renukadevi. There is a lot of agricultural land near this quarry where farming is carried out. Quarry owners should cooperate and blast in such a way that it should not affect the farmers, blasting should be done only at the allotted time. The S.F No. 280 & 278 belongs to us. We don't have any objection in granting license to this quarry. But the quarry owners have to carry out their operations without disturbing the farmers. They should appoint separate person to monitor the blasting, water sprinkling & blasting without disturbing the cattle. Also many stone quarries (Mr. Muralikrishna, Mr. Sakthivel, Mrs. Valliammal) were operating near this quarry. Stone quarries have been operating in this place for the last 20-30 years. They are not giving disturbances. Even if there are small issues arises, we discuss among ourselves and resolve it. On behalf of the farmers, I would like to ask that the quarry owners should cooperate with us and operate the quarry without affecting the agriculture. This assurance has to be obtained from the the quarry owners, after that quarry license can be granted.

10. Mr. SKM. Karthik, Periyakuyili.

My name is Karthik. I am living in Periyakuyili. There is no objection to grant permission for this quarry.

11. Mr. MKP. Prashant, Periyakuyili.

My name is Prashant. I am from Periyakuyili. There are no issues due to the operation of Selvathal Quarry. There is no objection to grant permission for this quarry.

12. Mr. Veluchami, Periyakuyili.

My name is Veluchami. For the past 45 years, we are involved in the stone quarry business. There are more than 500 families in this area and most of them are depending on quarry. So permission may be given to Selvathal quarry. Our livelihood will be improved due to this quarry. We don't have any objection to grant license.

13. Mr. Senthuravel, Periyakuyili.

My name is senthuravel. I have been doing the same business in this area from day one. I am breaking the stone with the poclain & compressor machine. Employment

opportunities are very limited, since license was not granted to the stone quarry. Trucks are kept idle. Around ten people are working with me. Around 200-300 people depend on this profession. Our livelihood will be improved, if only fresh license was issued to the quarry. I don't know any other business and there is no way to carry other business. We are operating without any disturbance to farmers and public. So, I request you to grant license and help us to establish our business.

14. Mr. Shanmugam, Thegani.

My name is Shanmugam. This area is agriculture zone once upon a time. We have dropped the agriculture activity and switch over to other alternative business due to loss in agriculture. So farmers in this locality are involved in quarrying activity in their own land by taking advantage of the mineral resources available on their land. In such a situation, stone quarries are the source of livelihood for the people in this area. Educated people move to other area for jobs. People who are engaged in this business for generations without education depend on this quarry only for their livelihood since they don't have any other alternative business. These quarries are in a position to help them by giving some kind of job opportunity. There is no objection to grant license for this quarry as it operates without creating any impact on the environment.

15. Mr. Jagatheesh, Periyakuyili

My name is Jagatheesh. I am living in Periyakuyili. Due to non-operation of quarries for the last 3 years, there is an scarcity for the building material. Due to that there is an increase in the cost of construction materials. Public were also getting affected and materials could not be delivered on time. If more number of quarries are operated the construction materials will be available to the public without shortage. So I request that permission be given to operate the quarry.

16. Mrs. Ramathal

My name is Ramathal. I am a farmer and live in a nearby land to this quarry. If license was granted to this stone quarry, we cannot do agriculture. Because too much of pollution will affect our land. Even if I invest on agriculture there will be a loss. My land is only half a kilometer away so I am objecting to grant license for this quarry.

17. Mrs. Baby, Periyakuyili

My name is Baby. I am living in Periyakuyili. Our agricultural land is located near the quarry. Agriculture will be affected. We do not agree in giving license to this quarry.

Our family has twenty acres of land at a distance of 250 metres. When the District Revenue Officer interrupted and asked type of crop is cultivated. Tmt. Baby replied that dugged seven bore wells and cultivating tomatoes, chillies and also coconut farm. Due to this quarry, we will face many problems. Therefore, we object to grant permission for the quarry.

18. Mrs. Renukadevi

My name is Renukadevi. We live in a land located at S.F No. 278. There is a lot of rough stone quarries are in operation near to this quarry. If agriculture is 30-40 percent then 60 percent people depend on this quarry business. This quarry should be granted license in such a way that it will not affect the farmers.

19. Mrs. Pechiyammal

My name is Pechiyammal. I live in a land adjacent to this quarry. This quarry is located at a distance of about 100 meters from my land. 90 percent of the people depend on this quarry. So, I kindly request you to give license to Selvathal stone quarry.


Total nos of petitions received: Nil

Thiru.J.Sathesh, AEE delivered vote of thanks.

List of public attended the public hearing meeting along with photographs and CD/pen drive recorded with the entire proceedings of public hearing are enclosed herewith.



**District Environmental Engineer
Tamilnadu Pollution Control Board
Coimbatore South**



**11.10.24
Special District Revenue Officer,
(National Highways)
Coimbatore District**



கோயம்புத்தூர் மாவட்டம், தூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பச்சாபாளையம் கிராமம் க.ச.எண். 279/2சி1பி-இல் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திருமதி. எம். செல்வாத்தாள் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி 1.13.70 ஹெக்டேர்ஸ் பரப்பளவில் உள்ள இத்திட்டமானது தூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பச்சாபாளையம் ஊராட்சி, பெரியகுயிலியில் அமைந்துள்ள சுய உதவிக் குழு கூட்டமைப்பு கட்டிடத்தில் 16.08.2024 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்ற பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்ட நடவடிக்கை குறிப்புகள்.

திட்டத்தின் பெயர்

திருமதி. எம். செல்வாத்தாள் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி க.ச.எண். 279/2சி1பி-இல் 1.13.70 ஹெக்டேர் பரப்பளவில் தூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பச்சாபாளையம் கிராமத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்றோர்:

1	திருமதி. R.அபிராமி	:	சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், (தேசிய நெடுஞ்சாலை), கோயம்புத்தூர் மாவட்டம்.
2	Dr. R.சந்திரசேகரன்	:	மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கோயம்புத்தூர் தெற்கு
3	திரு. J. சதீஷ்	:	உதவி சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கோயம்புத்தூர் தெற்கு
4	ரு. M. வேடிக் நவாஸ்	:	திட்ட ஆலோசகர், ஜியோ எக்ஸ்புரேசன் அண்டு மைனிங் சொல்யூசன்ஸ்
5	பொதுமக்கள் எண்ணிக்கை	:	88

கோயமுத்தூர் மாவட்டம், தூலூர் வட்டம், பச்சாபாளையம் கிராமம், க.ச.எண். 279/2சி1பி உத்தேசிக்கப்பட்டுள்ள திருமதி. எம். செல்வாத்தாள் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி மொத்த பரப்பளவு 1.13.70 ஹெக்டர்ஸ் ஆகும், இக்குவாரி திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வருகை புரிந்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) அவர்களையும், பொது மக்களையும் மற்றும் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி உரிமையாளர் அவர்களையும், கோவை மாவட்டம், கோயமுத்தூர் தெற்கு அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வரவேற்றார். மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் 2006-ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி 8 வகையான தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும் என்பது அவசியம் என்றும், அவ்வாறு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறும் போது பொது மக்களின் கருத்துக்களை கேட்டு அதை பதிவு செய்து மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென்பது விதியாகும். அதன்படி இந்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் விவரம் ஏற்கனவே தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களான முறையே "தினகரன்" மற்றும் "டெக்கான் கிரானிக்கல்" ஆகிய 2 நாளிதழ்களில் 10.07.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்ததையும் மற்றும் தேவையான அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட சுருக்கம் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார். மேலும், இத்திட்டம் தொடர்பாக குவாரி உரிமையாளர்களின் சார்பாக அவருடைய திட்ட ஆலோசகர் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி திட்டத்தை பற்றிய விளக்கவுரையை பொதுமக்களுக்கு விளக்குவார் எனவும், அதனை தொடர்ந்து பொதுமக்கள் இத்திட்டம் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள், சந்தேகங்கள், விளக்கங்களை கேட்கலாம் எனவும், இவையனைத்தும் ஒலி மற்றும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு இக்கூட்டத்தின் நடவடிக்கைகள் மற்றும் குறிப்புகள் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அனுப்பப்படும் என தெரிவித்தார்.

சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், அவர்கள் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பொதுமக்கள் எடுத்துரைக்கும் சுற்றுச்சூழல் சம்மந்தமான கருத்துக்களை பதிவு செய்வது இக்கூட்டத்தின் நோக்கம் என்று கூறினார். பின்னர் சாதாரண கல் மற்றும் கிராவல்

குவாரி திட்டத்தின் திட்ட ஆலோசகரால் உத்தேசிக்கப்பட்டுள்ள சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி தொடர்பான விளக்கவுரையை நிகழ்த்தக் கூறினார்.

அதனை தொடர்ந்து சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆலோசகர் திரு. M. வேட்க நவாஸ், ஜியோ எக்ஸ்புரேசன் அண்டு மைனிங் சொல்யூசன்ஸ், சேலம், அவர்கள் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வருகை புரிந்தோர் அனைவரையும் வரவேற்று உத்தேசிக்கப்பட்டுள்ள சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி திட்ட செயல்பாடு தொடர்பாகவும் மற்றும் இதன் செயல்பாட்டின் போது மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தொடர்பாகவும் காணொளி விளக்கக்காட்சி மூலம் விரிவாக எடுத்துரைத்தார்.

பின்னர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கோயம்புத்தூர் தெற்கு அவர்கள் தற்போது காணொளி விளக்கக்காட்சி மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்ட இந்த சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம் எனவும் அவை வீடியோவிலும் பதிவு செய்யப்படும் எனவும் கூறினார்.

அதன்படி, பொதுமக்கள் தங்களுடைய கீழ்க்கண்ட கருத்துக்களை பதிவு செய்தனர், ஆலோசனைகளை தெரிவித்தனர்.

பொதுமக்கள் கருத்துக்கள்

1. திரு. ராமசாமி, பெரியகுயிலி.

என் பெயர் ராமசாமி. நான் பெரியகுயிலி பகுதியைச் சார்ந்தவன். இந்த பகுதி விவசாயம், கல் குவாரி மற்றும் கிரவுர் தொழிலை சார்ந்தது. கல் குவாரி மிக முக்கியமான தொழிலாக இருப்பதால் கல் குவாரிக்கு உரிமம் கொடுத்து தொழில் செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இங்கு கிட்டத்தட்ட 100-150 குடும்பங்கள் கல் குவாரி பணியை நம்பி தான் இருக்கிறார்கள். அதனால் இந்த க.ச எண். 279/2சி1பி உள்ள செல்வாத்தாள் கல் குவாரிக்கு லைசென்ஸ் வழங்குவதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துக் கொள்கிறேன்.

2. திரு. பிரகாஷ், பெரியகுயிலி.

என் பெயர் பிரகாஷ். நான் பெரியகுயிலியில் வசித்து வருகிறேன். திருமதி. செல்வாத்தாள் அவர்களுக்கு கல் குவாரி அமைக்க லைசென்ஸ் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

3. திரு. சின்னசாமி, பெரியகுயிலி.

என் பெயர் சின்னசாமி. நான் பெரியகுயிலி பகுதியில் வசித்து வருகிறேன். எங்களுக்கு கல் குவாரி பக்கத்தில் விவசாய நிலம் இருக்கிறது. கல் குவாரிக்கு அனுமதி வழங்கினால் விவசாயத்திற்கு பாதிப்பும் ஏற்படும்.

4. திரு. ஜெயபிரகாஷ், பெரியகுயிலி.

என் பெயர் ஜெயபிரகாஷ். செல்வாத்தாள் கல் குவாரிக்கு லைசென்ஸ் கொடுப்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. விரைந்து உரிமம் அளிக்கமாறு வேண்டி கொள்கிறேன்.

5. திரு. விஜயகுமார், பெரியகுயிலி.

என் பெயர் விஜயகுமார். நான் பெரியகுயிலி பகுதியைச் சார்ந்தவன். இந்த பகுதி வறட்சி பகுதியாகும் இங்கு மழை பெய்தாலும் ஒரு ஆறு மாத காலத்திற்கு மேல் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றில் நீர் இருக்காது. இங்கு கல் குவாரி மற்றும் கிரவுர் தொழில் தவிர வேறேதும் வாழ்வாதாரம் கிடையாது. செல்வாத்தாள் கல் குவாரி துவங்குவதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.

6. திரு. செல்வகுமார், பெரியகுயிலி.

என் பெயர் செல்வகுமார். நான் பெரியகுயிலி பகுதியில் வசிக்கிறேன். செல்வாத்தாள் கல் குவாரி துவங்குவதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.

7. திரு. தங்கவேல், பெரியகுயிலி.

என் பெயர் தங்கவேல். நான் பெரியகுயிலில் வசித்து வருகிறேன். செல்வாத்தாள் கல் குவாரிக்கு பக்கத்து தோட்டத்தில் விவசாய நிலம் இருக்கிறது. ஆகையால், விவசாய நிலம் பாதிக்காதவாறு கல் குவாரிக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

8. திரு. சரவண செல்வன், மலுமிச்சம்பட்டி.

என் பெயர் சரவண செல்வன். நான் மலுமிச்சம்பட்டி பகுதியில் இருந்து வருகிறேன். சாலை ஒப்பந்ததாரராக பதிவு செய்து சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அருகில் மெட்டிரியல் கிடைக்காததால் தொலைவிலிருந்து கொண்டு வர வேண்டியுள்ளது. எனவே பொருள் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால், அருகாமையில் உள்ள பாறை குழிகளுக்கு அனுமதி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

9. திரு. நந்தகுமார், பெரியகுயிலி.

என் பெயர் நந்தகுமார். இந்த கிராமத்தில் விவசாய குடும்பத்தை சார்ந்தவன். தற்போது அனுமதி கோரியுள்ள திருமதி. செல்வாத்தாள் பாகத்திற்கு ஒட்டிய பாகம் தான் எங்களுடைய நிலம். எனது துணைவியார் திருமதி.ரேணுகாதேவி பெயரில் நிலம் உள்ளது. இந்த குவாரிக்கு அருகில் நிறைய விவசாய நிலம் இருக்குகிறது அதில் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு ஏற்றவாறு கல் குவாரி உரிமையாளர்கள் ஒத்துழைத்து விவசாயிகள் பாதிக்காதவாறு அளவாக வெடிக்க வேண்டும், குறித்த நேரத்தில் மட்டுமே வெடி வைக்க வேண்டும். க.ச. எண். 280, 278 எல்லாம் எங்கள் நிலம் தான். எங்களுக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் விவசாயிகளுக்கு இடையூறு இல்லாமல் செயல்பாடுகளை கல் குவாரி உரிமையாளர்கள் செய்ய வேண்டும். குறித்த நேரத்தில், அளவாக வெடி வைப்பது, நீர் பாய்ச்சுவது, கால்நடைகளுக்கு இடையூறு இல்லாமல் அதற்காக தனியாக ஒருவரை நியமித்து அவர்கள் மூலமாக அறிவிப்பு செய்து வேலை செய்ய வேண்டும். மேலும் பல கல் குவாரிகள் (திரு. முரளிகிருஷ்ணா, திரு. சக்திவேல், திருமதி.வள்ளியம்மாள்) இந்த குவாரிக்கு அருகில் இயங்கி கொண்டு தான் இருந்தது. கடந்த 20-30 வருடமாக கல் குவாரிகள் இந்த இடத்தில் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. அவர்களால் எவ்வித இடையூறும் இல்லை. சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் நாங்கள் எங்களுக்குள் பேசி சரி செய்து விடுகிறோம். இனிமேலும் கல் குவாரி உரிமையாளர்கள் எங்களுடன் ஒத்துழைத்து விவசாயத்திற்கு பாதிப்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என்று கல் குவாரி உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் உரிமம் வழங்கலாம் என்று விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்

10. திரு. SKM. கார்த்திக், பெரியகுயிலி.

என் பெயர் கார்த்திக். நான் பெரியகுயிலி பகுதியில் வசிக்கிறேன். இக்குவாரிக்கு அனுமதி வழங்குவதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.

11. திரு. MKP. பிரசாந்த், பெரியகுயிலி.

என் பெயர் பிரசாந்த். நான் பெரியகுயிலி பகுதியில் இருந்து வருகிறேன். செல்வாத்தாள் குவாரியால் எவ்வித பாதிப்பும் இல்லை. கல் குவாரிக்கு தாராளமாக அனுமதி கொடுக்கலாம்.

12. திரு. வேலுச்சாமி, பெரியகுயிலி.

என் பெயர் வேலுச்சாமி. கடந்த 45 வருடமாக இந்த கல் குவாரியினால் அமைந்த தொழிலை வைத்ததுதான் எங்களுடைய வாழ்வாதாரம் இருக்கிறது. சுமார் 500 குடும்பத்திற்கு மேல் இப்பகுதியில் உள்ளனர். எனவே, செல்வாத்தாள் கல் குவாரிக்கு தாராளமாக அனுமதி வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை.

13. திரு. செந்தூரவேல், பெரியகுயிலி.

என் பெயர் செந்தூரவேல். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இதே தொழில் தான் இப்பகுதியில் செய்து வருகிறேன். பொக்லைன், கம்பர்ஷர் இயந்திரம் மூலம் கல் உடைத்து கொடுக்கிறேன். லைசென்ஸ் எந்த கல் குவாரிக்கு இல்லாத காரணத்தினால் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கிறது. லாரிகள் ஓடாமல் இருக்கிறது. என்னிடம் பத்து பேர் வேலை செய்கிறார்கள். 200-300 பேர் இந்த தொழிலை நம்பித்தான் இருக்கிறார்கள். புது அனுமதி வழங்கி உதவி செய்தல் மட்டுமே எங்களுக்கு வாழ்வாதாரம். வேறு தொழில் செய்ய தெரியாது வேறு தொழில் செய்ய வழி இல்லை. விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தொழில் செய்கிறோம். எனவே, லைசென்ஸ் கொடுத்து எங்களுக்கு தொழில் அமைய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

14. திரு. சண்முகம், தேகாணி.

என் பெயர் சண்முகம். ஒரு காலத்தில் இந்த பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக இருந்தது. தற்போது விவசாயம் மறைந்து மாற்றுத் தொழில் எதுவும் இன்றி தான் இன்று அவரவர் சொந்த நிலத்தில் கல் குவாரி அமைத்து கனிம வளங்களை எடுத்து பயன்பெற முடியுமா என்று விவசாயிகள் இதில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு வாழ்வாதாரமாக கல் குவாரிகள் இருக்கிறது. படித்தவர்கள் வேறு வேலைக்கு வெளியே சென்று விடுவார்கள். படிக்காமல் பரம்பரையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் மாற்றுத் தொழில் இன்றி வாழ்வாதாரத்திற்கு வழியின்றி இருக்கின்ற நிலையில் இந்த குவாரிகள் அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை வாய்ப்பைக் கொடுத்து உதவும் நிலை இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இந்த குவாரிக் செயல்படுகின்ற காரணத்தினால் லைசென்ஸ் வழங்குவதற்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை.

15. திரு. ஜெகதீஸ், பெரியகுயிலி.

என் பெயர் ஜெகதீஸ். நான் பெரியகுயிலி பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 3 வருடமாக குவாரிகள் இயங்காத காரணத்தினால் பில்டிங் மெட்ரீயல் தட்டுப்பாடாக இருக்கிறது. விலையேற்றம் உள்ளது. பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் சப்ளை செய்ய முடியவில்லை. குவாரிகள் நிறைய இயங்கினால் பில்டிங் மெட்ரீயல் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்கும். அதனால் குவாரி இயங்குவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

16. திருமதி. ராமாத்தாள்.

என் பெயர் ராமாத்தாள். நான் விவசாயி, பக்கத்துக்கு தோட்டத்தில் வசிக்கிறேன். கல் குவாரிக்கு லைசென்ஸ் கொடுத்தால் விவசாயம் செய்ய முடியாது. ஏனென்றால், ஏகப்பட்ட மாசு எங்கள் தோட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. முதலீடு செய்தாலும் நஷ்டம் தான் ஏற்படுகிறது. என்னுடைய நிலம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது எனவே, இக்குவாரிக்கு லைசென்ஸ் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.

17. திருமதி. பேபி, பெரியகுயிலி.

என் பெயர் பேபி. நான் பெரியகுயிலி பகுதியில் வசித்து வருகிறேன். கல் குவாரிக்கு அருகில் தான் எங்கள் காடு இருக்கிறது. விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும். லைசென்ஸ் கொடுப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. கால் கிலோ மீட்டர் தூரத்தில் எங்கள் குடும்பத்தினருக்கு இருபது ஏக்கர் நிலம் உள்ளது. அப்போது குறுக்கிட்ட மாவட்ட வருவாய் அலுவலர் என்ன விவசாயம் செய்கிறீர்கள் என்று கேட்ட போது, நாங்கள் ஏழு ஆழ்துளை கிணறு அமைத்து தக்காளி, மிளகாய், தென்னை போன்ற விவசாயம் செய்து வருகிறோம். இக்குவாரி அமைவதினால் எங்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே, குவாரிக்கு அனுமதி வழங்குவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தார்.

18. திருமதி. ரேணுகாதேவி.

என் பெயர் ரேணுகாதேவி. க.ச.எண்.278-இல் அமைந்திருக்கும் நிலத்தில் வசிக்கிறோம். கல் குவாரிக்கு அருகில் நிறைய பாறை இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. விவசாயம் 30-40 சதவீதம்

என்றால் 60 சதவீதம் மக்கள் இந்த கல் குவாரி தொழிலை நம்பி உள்ளனர். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வராமல் இந்த குவாரிக்கு லைசென்ஸ் கொடுக்க வேண்டும்.


19. திருமதி. பேச்சியம்மாள்.


என் பெயர் பேச்சியம்மாள். நான் குவாரிக்கு பக்கத்து தோட்டத்தில் வசிக்கிறேன். சுமார் 100 மீட்டர் தூரத்தில் எனது தோட்டம் உள்ளது. 90 சதவீத மக்கள் இந்த குவாரியை நம்பித்தான் இருக்கிறார்கள். எனவே, தாராளமாக செல்வாத்தாள் கல் குவாரிக்கு லைசென்ஸ் கொடுக்க வேண்டுகிறேன்.

திரு. J. சதீஷ், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

மனுக்களின் எண்ணிக்கை : இல்லை

மேற்கூறிய பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்குபெற்றோர் பட்டியல் கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்த காணொளி குறுந்தகடு, காணொளி, ஒலி மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பதிவுகோல், ஆகியவை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
கோயம்புத்தூர் தெற்கு


11.10.24
சிறப்புமாவட்ட வருவாய் அலுவலர்
(தேசிய நெடுஞ்சாலை)
கோயம்புத்தூர் மாவட்டம்.